

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)**Name of the Test:**

Departmental Test for Officers of the Cooperative Department - Auditing (Without Books)	071
---	-----

Maximum Time: One Hour

Maximum Marks: 40

IMPORTANT INSTRUCTIONS**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 40 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 40 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
- 3 In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின், சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. The Co-operative Audit Officer shall issue the Audit Certificate of the following societies

கூட்டுறவு தணிக்கை அலுவலர் கீழ்க்கண்ட கூட்டுறவு சங்கத்திற்கு தணிக்கை சான்று வழங்கலாம்

- (A) Weavers co-operative Societies
நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்
- (B) District co-operative union
மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்
- (C) Fisheries co-operative societies
மீனவர் கூட்டுறவு சங்கங்கள்
- (D) Primary Agricultural co-operative Credit societies
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்

2. Test Audit will be conducted by
சோதனை தணிக்கை மேற்கொள்பவர்

- (A) Assistant Director of co-operative Audit
கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர்
- (B) Senior co-operative Auditor
முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர்
- (C) Co-operative Audit Officer
கூட்டுறவு தணிக்கை அலுவலர்
- (D) Junior co-operative Auditor
இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்

3. The Admission Register of a co-operative Society contains

ஒரு பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கத்தின், நுழைவு புத்தகத்தில் கீழ்க்கண்ட விபரங்கள் உள்ளடங்கும்

- (A) Members Deposits
உறுப்பினர் வைப்புகள்
- (B) Members share and entrance fees
உறுப்பினர் பங்குத்தொகை மற்றும் நுழைவு கட்டணம்
- (C) Members Loans
உறுப்பினர் கடன்கள்
- (D) Government's Share
அரசு பங்குத்தொகை

4. The Profit on sales of fixed assets should be taken to
நிரந்தர ஆஸ்திகளை விற்பதன் மூலம் கிடைக்கும் இலாபம் கீழ்க்கண்ட தலைப்பிற்கு
எடுத்துச்செல்லப்படும்
- (A) Redemption fund Account
மீட்சி நிதி கணக்கு
- (B) Profit Account
இலாப கணக்கு
- (C) Loss Account
நட்ட கணக்கு
- (D) Trading Account
வியாபார கணக்கு
5. In a co-operative Society dividend is paid to its
ஒரு கூட்டுறவு சங்கத்தில், பங்கு ஈவு தொகை கீழ்க்கண்டவர்களுக்கு வழங்கப்படும்.
- (A) Associate Members
இணை உறுப்பினர்
- (B) Employees
பணியாளர்கள்
- (C) Board Members
நிர்வாக குழு உறுப்பினர்
- (D) 'A' Class Members
அ-வகுப்பு உறுப்பினர்கள்
6. F.R cast is levied on
அடிப்படை விதி கட்டணம் கீழ்க்கண்டவற்றிற்கு விதிக்கப்படுகிறது
- (A) Employees Societies
பணியாளர் கூட்டுறவு சங்கங்கள்
- (B) Primary Agricultural co-operative Credit societies
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்
- (C) Societies approved under Fundamental Rule 127
அடிப்படை விதி 127-கீழ் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள்
- (D) Central Co-operative Banks
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
7. A special Report should be sent to the Director of co-operative Audit. If the
irregularities found is
கூட்டுறவு தணிக்கை இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட வேண்டிய கடுங்குறைகள்
குறித்தான தனி அறிக்கையின் வரையறை
- (A) 1 Lakh and above
1 இலட்சம் அதற்கு மேல்
- (B) 2 Lakh and above
2 இலட்சம் அதற்கு மேல்
- (C) above 5 lakh
5 இலட்சத்திற்கு மேல்
- (D) upto 5 lakh
5 இலட்சம் முடிய
8. A co-operative society should allocate to Reserve fund out of its Profit
ஒரு கூட்டுறவு சங்கம், தனது இலாப பிரிவினையில், சேமநிதிக்கு ஒதுக்க வேண்டியது
- (A) 2%
- (B) 10%
- (C) 3%
- (D) 20%

9. Which is the correct formula for gratuity provision in a co-operative society?
பணிக்கொடை ஒதுக்கீட்டிற்கான சரியான விதிமுறை

(A) $\frac{\text{Pay} + \text{D.A.}}{26} \times 15 \times \text{No. of years of service completed}$

அடிப்படை ஊதியம்+அகவிலைப்படி $\times 15 \times$ நிறைவு பெற்ற பணிகாலம் (வருடங்களில்)
26

(B) $\frac{\text{Pay} + \text{D.A.} + \text{HRA}}{30} \times 15 \times \text{No. of years of service completed}$

அடிப்படை ஊதியம்+அகவிலைப்படி+வீட்டுவாடகை படி $\times 15 \times$ நிறைவு பெற்ற பணிகாலம் (வருடங்களில்)
30

(C) $\frac{\text{Basic Pay}}{30} \times 15 \times \text{No. of years of service completed}$

அடிப்படை ஊதியம் $\times 15 \times$ நிறைவு பெற்ற பணிகாலம் (வருடங்களில்)
30

(D) $\frac{\text{Pay} + \text{D.A.}}{30} \times 15 \times \text{No. of years of service completed}$

அடிப்படை ஊதியம்+அகவிலைப்படி $\times 15 \times$ நிறைவு பெற்ற பணிகாலம் (வருடங்களில்)
30

10. To calculate the working capital of a co-operative society an auditor should include the following.

ஒரு கூட்டுறவு சங்கத்தின் செயல்முறை மூலதனம் கணக்கிட தணிக்கையாளர் கீழ்க்கண்டவற்றை சேர்க்க வேண்டும்.

(A) Un-invested portion of Reserve Fund
முதலீடு செய்யப்படாத சேமநிதி

(B) Invested portion of Reserve Fund
முதலீடு செய்யப்பட்ட சேமநிதி

(C) Total Reserve Fund in Liability
பொறுப்பினத்தில் உள்ள சேமநிதி

(D) Reserve fund is excluded
சேமநிதி விலக்களிக்கப்பட்டுள்ளது

11. In a central co-operative Bank depreciation on Furniture is provided at
ஒரு மத்திய கூட்டுறவு வங்கியில், தளவாட சாமன்களுக்கான தேய்மான ஒதுக்கீடு சதவிகிதம்
- (A) 10% (B) 2.5%
(C) 5% (D) 15%
12. If the stock kept in a weavers co-operative society is for above two years, it should be valued.
ஒரு நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையாக உள்ள சரக்குகளை, கீழ்க்கண்ட முறையில் மதிப்பிட வேண்டும்.
- (A) 100% of the cost (B) 50% of the cost
100% 50%
(C) 80% of the cost (D) 60% of the cost
80% 60%
13. The payment of Bonus Act -1965 is applicable to a co-operative society, if
1965-ஆம் ஆண்டு மிகை ஊதிய சட்டம், ஒரு கூட்டுறவு சங்கத்திற்கு கீழ்க்கண்ட சூழ்நிலையில் பொருந்தும்.
- (A) The number of employees are 10 and above
பணியாளர்களின் எண்ணிக்கை 10 மற்றும் அதற்குமேல்
(B) A Co-operative society works at continuous profit
ஒரு கூட்டுறவு சங்கம் தொடர்ந்து இலாபத்தில் இயங்கினால்
(C) A Co-operative society works at continuous loss
ஒரு கூட்டுறவு சங்கம் தொடர்ந்து நட்டத்தில் இயங்கினால்
(D) The Registrar of Co-operative societies permits
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுமதித்தால்
14. Which is not a permanent record in a co-operative society?
ஒரு கூட்டுறவு சங்கத்தில் கீழ்க்கண்டவற்றுள் எவை நிரந்தரமாக பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடு இல்லை
- (A) Minute Book (B) Loan Ledger
கீர்மான புத்தகம் கடன் பேரேடு
(C) Stock Register (D) General Ledger
இருப்பு பதிவேடு பொதுப் பேரேடு

15. Which of the following, need a special Report?
கீழ்க்கண்ட எந்த சூழ்நிலையில், தனி அறிக்கை தேவை

- (A) Cash misappropriation about Rs. 25,000
ரொக்க கையாடல் ரூ. 25,000
- (B) Stock deficit about Rs. 5,000
இருப்பு குறைவு ரூ. 5,000
- (C) Receipts omission about Rs. 2,000
வரவுகள் விடுபட்டது ரூ. 2,000
- (D) Missing Vouchers about Rs. 3,000
பற்றுச்சீட்டுகள் இல்லாத செலவினங்கள் ரூ. 3,000

16. Bring out the odd one out
பொருத்தமில்லாத ஒன்றை குறிப்பிடுக.

- (A) A co-operative Auditor and a Chartered Accountant are statutory Auditors
ஒரு கூட்டுறவு தணிக்கையாளரும், பட்டய தணிக்கையாளரும் சட்டப்பூர்வமான தணிக்கையாளர்கள்
- (B) Both are having the power of issuing summon to produce the records
மேற்கண்ட இருவருக்கும், பதிவேடுகளை சமர்ப்பிக்க கோரி அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் உண்டு
- (C) Both have the right to receive the required information with regard to the transaction
மேற்கண்ட இருவருக்கும் கணக்கு பதிவுகள் குறித்து உரிய விளக்கங்களை பெறுவதற்கு உரிமை உண்டு
- (D) Both have to verify and to value the assets and liability of an institution
மேற்கண்ட இருவரும் ஆஸ்திகள் மற்றும் பொறுப்பினங்களை சரிபார்த்து இறுதி மதிப்பீடு செய்ய வேண்டும்

17. The employees of co-operative societies should pay
கூட்டுறவு சங்க பணியாளர்கள் கீழ்க்கண்ட வைப்பினை செலுத்த வேண்டும்

- (A) Security Deposit
பாதுகாப்பு வைப்பு
- (B) Thrift Deposit
சிக்கன வைப்பு
- (C) Trade Deposit
வியாபார வைப்பு
- (D) Recurring Deposit
தொடர் வைப்பு

18. Pick out which is not correct

கீழ்க்கண்டவற்றுள் சரியில்லாத வாக்கியத்தை கண்டுபிடிக்கவும்

- (A) The provident Fund of a society shall not be used in the business of the society
ஒரு கூட்டுறவு சங்கத்தில், பணியாளர் வருங்கால வைப்பு நிதியை, வியாபாரத்திற்கு பயன்படுத்த கூடாது
- (B) The provident Fund shall not form part of the assets of the society
பணியாளர் வருங்கால வைப்பு நிதி சங்கத்தின் ஆஸ்தி இல்லை
- (C) The provident Fund shall not be liable to attachment
பணியாளர் வருங்கால வைப்பு நிதியை பிறகாரணங்களுக்காக நிறுத்திவைக்க/இணைக்க கூடாது
- (D) The society need not contribute towards provident Fund
சங்கம், தனது பங்காக இந்நிதிக்கு எதுவும் செலுத்த தேவையில்லை

19. According to section 72 of the Tamilnadu co-operative societies Act 1983 one of the following Fund is mandatory.

1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-72ன் படி, கீழ்க்கண்டவற்றுள் எது அத்தியாவசியமான நிதி பகிர்வு

- (A) Building Fund
கட்டிட நிதி
- (B) Price fluctuation fund
விலை வித்தியாச நிதி
- (C) Dividend Equalization Fund
பங்கு ஈவு சரிசெய்தல் நிதி
- (D) Common Good Fund
பொது நல நிதி

20. Which of the following is not included in the debit side of the profit and loss statement of a co-operative society?

ஒரு கூட்டுறவு சங்கத்தின், இலாப நட்ட கணக்கு பட்டியலில் செலவின பகுதியில் (debit side) சேர்க்கப்பட வேண்டாதது.

- (A) Interest paid
வட்டி செலுத்தியது
- (B) Gross Profit
மொத்த இலாபம் (Gross Profit)
- (C) Establishment Charges
நானாவித செலவினங்கள்
- (D) Net Profit
நிகர இலாபம் (Net Profit)

21. If credit sales is not recorded, it will affect
கடன் விற்பனை பதிவு செய்யாமல் விடப்பட்டால் பாதிக்கப்படுவது.
- (A) Purchase account
கொள்முதல் கணக்கு
- (B) Creditors account
கடன்நீத்தோர் கணக்கு
- (C) Sales account and debtors account
விற்பனை கணக்கு மற்றும் வரவேண்டியவை கணக்கு
- (D) Sales account
விற்பனைக் கணக்கு
22. Borrowing power of a co-operative society is determined by
ஒரு கூட்டுறவு சங்கத்தின் கடன் வாங்கும் திறன் (Borrowing power) கீழ்க்கண்ட முறையில் நிர்ணயம் செய்யப்படும்
- (A) Paid up share capital and Reserve Fund
செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் மற்றும் சேமநிதி
- (B) Paid up share capital and Borrowings
செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் மற்றும் கடன்கள்
- (C) Paid up share capital and investments
செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் மற்றும் முதலீடுகள்
- (D) Paid up share capital and Closing stock
செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் மற்றும் இறுதி சரக்கு இருப்பு
23. Find out which statement is incorrect among the following?
கீழ்க்கண்டவற்றுள் எது சரியான கூற்று அல்ல
- (A) A co-operative society can invest its funds in the financing bank
ஒரு கூட்டுறவு சங்கம் தனது நிதியை நிதியுதவி செய்யும் வங்கியில் முதலீடு செய்ய வேண்டும்
- (B) A co-operative society can lend its funds to its members
ஒரு கூட்டுறவு சங்கம் தனது நிதியிலிருந்து உறுப்பினர்களுக்கு கடன் வழங்கலாம்
- (C) A co-operative society can invest in share market directly
ஒரு கூட்டுறவு சங்கம் தனது நிதியை பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யலாம்
- (D) A co-operative society can invest its fund to other co-operative societies with Registrar's permission
ஒரு கூட்டுறவு சங்கம் தனது நிதியை இதர கூட்டுறவு நிறுவனங்களில், பதிவாளர் அனுமதியுடன் முதலீடு செய்யலாம்

24. Which of the following is the correct formula to calculate the annual subscription for co-operative union?

கீழ்க்கண்டவற்றுள், கூட்டுறவு ஒன்றியத்திற்கு ஆண்டு சந்தா கணக்கீடு செய்யும் விதி (Formula) எது?

(A) $\frac{\text{Working capital}}{100000 \times 10}$
நடைமுறை மூலதனம்

(B) $\frac{\text{Deposits}}{100000 \times 10}$
வைப்புகள்

(C) $\frac{\text{Profit}}{100000 \times 10}$
இலாபம்

(D) $\frac{\text{Share Capital}}{100000 \times 10}$
பங்கு மூலதனம்

25. Sundry debtors account will be classified in the balance sheet under the head of
அனாமத்து வர வேண்டியவை கணக்குகள் ஐந்தொகை பட்டியலில் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படும்.

(A) Current assets
நடப்பு சொத்துகள்

(B) Current liabilities
நடப்பு பொறுப்புகள்

(C) Provisions
ஒதுக்கீடுகள்

(D) Borrowings
பெறப்பட்ட கடன்கள்

26. Audit Certificate for co-operative societies are issued under
கூட்டுறவு சங்கங்களுக்கான தணிக்கை சான்று எந்த விதியின் கீழ் வழங்கப்படுகிறது?

(A) Rule 101
விதி 101

(B) Rule 102(5)
விதி 102(5)

(C) Rule 103
விதி 103

(D) Rule 102(8)
விதி 102(8)

27. Under which section of the societies Act 1983, co-operative audit is conducted?
கூட்டுறவு, சங்கங்களின் சட்டம் 1983-இல் எந்த பிரிவின் கீழ் கூட்டுறவு தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது?

(A) Section 81
பிரிவு 81

(B) Section 82
பிரிவு 82

(C) Section 80
பிரிவு 80

(D) Section 83
பிரிவு 83

28. Audit which is compulsory under a law is called as
சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்ட தணிக்கை அழைக்கப்படும் விதம்
- | | |
|---|--------------------------------------|
| (A) Special audit
சிறப்பு தணிக்கை | (B) Internal audit
உட்தணிக்கை |
| <input checked="" type="checkbox"/> (C) Statutory audit
சட்டபூர்வமான தணிக்கை | (D) Government audit
அரசு தணிக்கை |

29. Which one of the following is not an objective of auditing?
கீழ்க்கண்டவற்றில் தணிக்கையின் நோக்கம் அல்லாதது எது?
- | |
|---|
| (A) Ascertain the profit
இலாபத்தினை கணக்கிடுதல் |
| (B) Detection and prevention of frauds
தவறுகள் மற்றும் மோசடிகளை கண்டுபிடித்தல் மற்றும் தடுத்தல் |
| (C) Give true and fair view of financial position
உண்மையான, சரியான நிதி நிலையினை அறிதல் |
| <input checked="" type="checkbox"/> (D) Give report to sundry Creditors
கடன் ஈந்தோருக்கு அறிக்கை சமர்ப்பித்தல் |

30. Sundry debtors/sundry Creditors in the trial balance will be taken to
சோதனை சமன்நிலை பட்டியலில் உள்ள கடன் ஈந்தோர்/கடன் பெற்றோர் கணக்கின் நிலுவை எடுத்து செல்லப்படும் இடம்.
- | | |
|--|--|
| (A) Profit and loss account
இலாப நட்ட கணக்கு | (B) Trading account
வியாபார கணக்கு |
| <input checked="" type="checkbox"/> (C) Balance Sheet
ஆஸ்தி பொறுப்பு பட்டியல் | (D) Manufacturing account
உற்பத்தி கணக்கு |

31. Debit balance under Sundry Creditors account will be shown in
கடன்ஈந்தோர் கணக்கில் அதிக/பற்று இருப்பாக உள்ள நிலுவை குறிப்பிடப்படுவது.
- | |
|---|
| <input checked="" type="checkbox"/> (A) Balance sheet asset side
ஐந்தொகை பட்டியல் ஆஸ்தி பக்கத்தில் |
| (B) Balance sheet liability side
ஐந்தொகை பட்டியல் பொறுப்புகள் பக்கத்தில் |
| (C) Profit and loss account
இலாப நட்ட கணக்கில் |
| (D) Trading account
வியாபார கணக்கில் |

32. Interest payable will be shown in
கொடுபட வேண்டிய வட்டி காண்பிக்கப்படுமிடம்
- (A) Trading account
வியாபார கணக்கில்
- (B) Balance sheet liability side
ஐந்தொகை பட்டியல் பொறுப்பு பக்கத்தில்
- (C) Balance sheet asset side
ஐந்தொகை பட்டியல் ஆஸ்தி பக்கத்தில்
- (D) Manufacturing account
உற்பத்தி கணக்கு
33. Closing stock will be
இறுதி சரக்கு இருப்பானது ————— வைக்கப்படுதல் வேண்டும்.
- (A) Debited in profit and Loss account
இலாப நட்ட கணக்கில் பற்று
- (B) Credited in Trading account
வியாபார கணக்கில் வரவு
- (C) Debited in Trading account
வியாபார கணக்கில் பற்று
- (D) Credited in Profit and Loss account
இலாப நட்ட கணக்கில் வரவு
34. Which one of the following is called backbone of auditing?
கீழ்க்கண்டவற்றில் தணிக்கைப் பணியின் முதுகெலும்பாக கருதப்படுவது எது?
- (A) Routine Checking
வழக்கமான பரிசோதனை
- (B) Vouching
சீட்டுகள் பரிசீலனை
- (C) Internal Check
உட்பரிசோதனை
- (D) Internal Control
உள் கட்டுப்பாடு
35. Which of the following cooperative societies cannot be exempted from the audit fee levy?
கீழ்க்கண்ட கூட்டுறவு சங்கங்களில் எந்த வகையான கூட்டுறவு சங்கத்திற்கு தணிக்கை கட்டணம் விலக்களிக்கப்படவில்லை.
- (A) Fishermen co-operative societies
மீனவர் கூட்டுறவு சங்கம்
- (B) District co-operative union
மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்
- (C) Employees cooperative society
பணியாளர் கூட்டுறவு சங்கம்
- (D) Jaggery manufacturing cooperative society
பனைவெல்ல உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்

36. What is the maximum percentage of bonus eligible for an employee under the bonus act?
 மிகை ஊதியச் சட்டத்தின் கீழ் ஊழியருக்கு அதிகப்பட்சம் எத்தனை சதவிகிதம் மிகை ஊதியம் வழங்கலாம்?
- (A) 10% (B) 15%
 (C) 25% (D) 20%
37. How much percentage should be appropriated to Agricultural credit stabilization fund from the net profit of a co-operative society?
 கூட்டுறவு சங்கம் நிகர லாபத்தை பிரிவினை செய்யும் போது குறைந்தபட்சம் எத்தனை சதவிகித தொகையினை விவசாய கடன் நிலை நிறுத்தும் நிதிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்?
- (A) 30% (B) 25%
 (C) 20% (D) 15%
38. A primary cooperative society which earned net profit continuously then how much maximum amount to be paid in the net profit as honorarium to its board members?
 பிரதம கூட்டுறவு சங்கம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் பட்சத்தில் நிகர லாபத்தில் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு எவ்வளவு உயர்ந்த பட்சத் தொகையினை மதிப்பூதியமாக வழங்கலாம்.
- (A) Rs. 2,400 (B) Rs. 4,800
 ரூ. 2,400 ரூ. 4,800
 (C) Rs. 1,200 (D) Rs. 2,100
 ரூ. 1,200 ரூ. 2,100
39. Under the Bonus Act, IF we create a "set on" in the year 2002-2003, in which year this "set on" amount will lapse
 மிகை ஊதியச் சட்டத்தின் கீழ் 2002-2003 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட "செட் ஆன்" தொகை எந்த ஆண்டில் கழியும் (நீங்கும்)
- (A) 2007-2008 (B) 2003-2004
 (C) 2004-2005 (D) 2006-2007



40. In the given below particulars of NFS loan issued in a Primary Agricultural Cooperative Credit Society (PACCS). Find the date of NPA.

Type of loan	-	Consumer Loan
Date of loan disbursement	-	28.07.2008
First due date	-	28.08.2008
Date of over due	-	28.10.2008

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேளாண்மையல்லாத கடன் (NFS) விபரங்களை கொண்டு செயல்படாத ஆஸ்தியான (NPA) தேதியினை கண்டுபிடிக்கவும்.

கடன் வகை	-	நுகர்பொருள்/நுகர்வோர் கடன்
கடன் வழங்கிய தேதி	-	28.07.2008
முதல் தவணை தேதி	-	28.08.2008
தவணை தவறிய தேதி	-	28.10.2008

- (A) 30.01.2009 (B) 25.01.2009
(C) 26.01.2009 (D) 26.11.2008

10

11

039/DM/24

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST FOR OFFICERS OF THE CO-OPERATIVE
DEPARTMENT - AUDITING

(Without Books)

Maximum Time : 1.30 hours

Maximum Marks : 60

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

NB : Words of masculine gender in these instructions shall, where the context so require, be taken to include feminine gender.

இந்த அறிவுறுத்தலில் ஆண் பாலினரின் வார்த்தைகளில், சூழலுக்கேற்ப தேவைப்படின் பெண் பாலினரின் வார்த்தைகளும் அடங்கும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

PART I — (8 × 3 = 24 marks)

Answer any EIGHT questions.

ஏதேனும் எட்டு வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1. What is meant by Bank Reconciliation Statement?

வங்கி சரிக்கட்டும் பட்டியல் என்பதன் பொருள் என்ன?

2. What is test audit?

சோதனை தணிக்கை என்றால் என்ன?

[Turn over

3. Explain about standard asset in NPA classification.
செயல்படா ஆஸ்திகள் வகைப்பாட்டில் நிலையான சொத்துகள் குறித்து விளக்கம் அளிக்கவும்.
4. Write a note on Administrative Audit.
நிர்வாக தணிக்கை குறித்து குறிப்பு வரைக.
5. List out the items that a stock verification officer should verify.
ஒரு சரக்கு இருப்பு பரிசோதனை அலுவலர் சரிபார்க்க வேண்டிய இனங்களை பட்டியலிடு.
6. Write briefly about Co-operative Development fund and Co-operative Education Fund.
கூட்டுறவு வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி குறித்து குறிப்பு எழுதுக.
7. Explain about straight line method of calculating depreciation.
தேயமானம் கணக்கிடுதலில், நிலையான தவணை முறை குறித்து விளக்கம் அளிக்கவும்.
8. What are the prime duties of a co-operative auditor?
ஒரு கூட்டுறவு தணிக்கையாளரின் அதி முக்கிய கடமைகள் யாவை?
9. Differentiate between accrued interest and overdue interest.
தவணை தவறாத வட்டி, தவணை தவறிய வட்டி-வேறுபடுத்துக.
10. List out the credit and debit entries of a Trading account.
ஒரு வியாபார கணக்கின், வரவு மற்றும் செலவு பதிவுகளை பட்டியலிடுக.

PART II — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்.

11. What are the facts to be observed by an auditor, while checking challans and vouchers?
வரவு மற்றும் பற்று சீட்டுகளை சரிபார்க்கும் போது, ஒரு தணிக்கையாளர் கவனிக்க வேண்டியவை எவை?
12. Explain about any five Statutory Reserves.
ஏதேனும் ஐந்து சட்டப்பூர்வ ஒதுக்கீடுகள் குறித்து விவரிக்கவும்.

13. Briefly explain any five important Registers to be observed by an auditor while auditing a primary agricultural co-operative society.

ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இறுதி தணிக்கை மேற்கொள்ளும் தணிக்கையாளர் சரிபார்க்க வேண்டிய முக்கிய ஐந்து பதிவேடுகளை சுருக்கமாக விளக்கவும்.

14. Explain the differences between Capital Expenditure and Revenue Expenditure.

மூலதனச் செலவு மற்றும் வருவாயினச் செலவுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை விளக்குக.

15. Mention the important details contained in a Final Audit Report.

இறுதி தணிக்கை அறிக்கையில் உள்ளடங்கிய முக்கிய விபரங்களை குறிப்பிடுக.

PART III — (21 marks)

Answer BOTH the questions.

இரண்டு வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

(Compulsory)

(கட்டாயம்)

16. What are the different types of Assets? Explain about the verification of various types of assets by the auditors. (1 × 7 = 7)

சொத்துகளின் வகைப்பாடுகள் யாவை? தணிக்கையாளர் சொத்துக்களை சரிபார்த்தல் குறித்து விரிவாக விளக்குக.

17. The balance sheet of a co-operative society as on 31.03.2015 is given below. The receipts and charges statement for the year 2015-2016 is also given. From the above prepare the Trading, Profit and Loss Account for the year 2015-2016 and balance sheet as on 31.03.2016. (1 × 14 = 14)

Balance Sheet as on 31st March 2015

Liabilities	Amount	Assets	Amount
	Rs.		Rs.
Members Share Capital	94,300	(a) Cash on Hand	3,100
<u>Deposits and Borrowings</u>		(b) Cash at Bank in current A/C	19,200
Members Thrift deposit	25,600	Reserve fund invested	13,100

Liabilities	Amount	Assets	Amount
	Rs.		Rs.
		Shares in Central bank	57,100
<u>Central bank loan -</u>		<u>Members loan -</u>	
Short term	7,81,250	Short Term	8,13,100
Medium term	1,06,500	Medium Term	1,19,100
Interest payable	12,750	Interest Receivable	19,200
Establishment and Contingent Due	1,200	Furniture	31,800
Depreciation Reserve	7,700	Closing Stock	9,150
Undisbursed Profit	9,450		
Sundry Creditors	5,450		
<u>Reserve Fund</u>			
Invested	13,100		
Yet to be invested	5,650		
Total	10,62,950		
Net profit	21,900		
Grand total	10,84,850		10,84,850

Receipts and Charges statement for the period from 1st April 2015 to 31st March 2016

Receipts	Amount	Charges	Amount
	Rs.		Rs.
Members Share Capital	19,000	Members Share Capital	5,375
Members Thrift Deposits	13,400	Members Thrift Deposits	23,900

Receipts	Amount	Charges	Amount
	Rs.		Rs.
<u>Central bank loan -</u>		<u>Central bank loan -</u>	
Short Term	6,87,500	Short Term	8,31,250
Medium Term	93,750	Medium Term	1,06,250
Interest Received	52,700	Interest Paid	40,600
Miscellaneous Income	5,375	Establishment and Contingent expenses	10,400
Sales	56,250	Trade expenditure	600
Central bank current account	1,43,200	Purchases	47,200
Sundry creditors	8,050	Furniture	1,900
<u>Members loan -</u>		Central bank current account	1,60,500
Short term	8,21,250	Central bank shares	12,500
Medium term	1,31,250	Sundry creditors	8,900
		Sales return	300
		<u>Members loan -</u>	
		Short term	6,87,500
		Medium Term	93,750
Total	20,31,725	Total	20,30,925
Opening balance	3,100	Closing balance	3,900
Grand total	20,34,825	Grand total	20,34,825

Notes:

(a) Previous year net profit distribution :

Reserve fund 20%	1,890
Co-operative Development Fund 3%	283
Co-operative Education Fund 2%	189
Dividend	3,770
Honorarium	940
Staff Bonus	1,248
Common Good Fund	950
Balance to Reserve Fund	180
Total	9,450
(b) Closing Stock Value	8,125
(c) Establishment and Contingent due	2,125
(d) Interest Payable	15,438
(e) Interest Receivable	23,375
(f) Depreciation on Furniture	10%

ஒரு கூட்டுறவு சங்கத்தின் 31.03.2015 க்கான ஆஸ்தி பொறுப்புப் பட்டியலும் 2015-2016 க்கான வரவு-செலவுப் பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனைக் கொண்டு 31.3.2016 ல் முடிந்த ஆண்டிற்கான வியாபாரக் கணக்கு, லாப நட்டக் கணக்கு மற்றும் 31.03.2016-ல் உள்ள ஆஸ்திபொறுப்பு பட்டியலை தயார் செய்க.

31.03.2015 ம் தேதிய ஆஸ்தி பொறுப்பு பட்டியல்

பொறுப்புக்கள்	தொகை	ஆஸ்திகள்	தொகை
	ரூ.		ரூ.
அங்கத்தினர் பங்குத் தொகை	94,300	ரொக்க இருப்பு	3,100
வைப்பு மற்றும் கடன்		வங்கியில் இருப்பு (நடப்பு கணக்கு)	19,200
அங்கத்தினர் சிக்கன வைப்பு	25,600	முதலீடுகள் காப்பு நிதி	13,100
மத்திய வங்கிக் கடன்கள் -		மத்திய வங்கியில் பங்கு தொகை	57,100
குறுகிய காலம்	7,81,250	அங்கத்தினர் கடன் -	
மத்திய காலம்	1,06,500	குறுகிய காலம்	8,13,100
கொடுபட வேண்டிய வட்டி	12,750	மத்திய காலம்	1,19,100
சிப்பந்தி சால்வதார் கொடுபட வேண்டியது	1,200	வரவேண்டிய வட்டி தவணை தவிராதது	19,200

பொறுப்புக்கள்	தொகை	ஆஸ்திகள்	தொகை
	ரூ.		ரூ.
தேயமானம் ஒதுக்கீடு	7,700	தளவாடம்	31,800
பிரிக்கப்படாத லாபம்	9,450	சரக்கு இருப்பு	9,150
அனாமத்து கொடுபட வேண்டியது	5,450		
காப்பு நிதி -			
இட்டு வைத்தது	13,100		
செலுத்த வேண்டியது	5,650		
கூடுதல்	10,62,950		
நிகர லாபம்	21,900		
மொத்தம்	10,84,850		10,84,850

1.04.2015 முதல் 31.03.2016 வரை முடிவடைந்த காலத்திற்கான வரவு-செலவு பட்டியல்

வரவுகள்	ரூ.	செலவுகள்	ரூ.
அங்கத்தினர் பங்குத் தொகை	19,000	அங்கத்தினர் பங்குத்தொகை	5,375
அங்கத்தினர் சிக்கன வைப்பு	13,400	அங்கத்தினர் சிக்கன வைப்பு	23,900
மத்திய வங்கிக் கடன்கள்		மத்திய வங்கிக் கடன்கள் -	
குறுகிய காலம்	6,87,500	குறுகிய காலம்	8,31,250
மத்திய காலம்	93,750	மத்திய காலம்	1,06,250
வட்டி வசூல்	52,700	வட்டி செலுத்தியது	40,600
இதர வருமானம்	5,375	சிப்பந்தி சாதல்வார் செலவு	10,400
சரக்கு விற்பனை	56,250	வியாபார செலவு	600
மத்திய வங்கி -		சரக்கு கொள்முதல்	47,200
நடப்பு கணக்கு	1,43,200	தளவாடம்	1,900
அனாமத்து கொடுபட வேண்டியது	8,050	மத்திய வங்கி நடப்பு கணக்கு	1,60,500
அங்கத்தினர் கடன் -		மத்திய வங்கியில் பங்குத் தொகை	12,500
குறுகிய காலம்	8,21,250	அனாமத்து கொடுபட வேண்டியது	8,900

மத்திய காலம்	1,31,250	விற்பனை திருப்பம்	300
		அங்கத்தினர் கடன் -	
		குறுகிய காலம்	6,87,500
		மத்திய காலம்	93,750
கூடுதல்	20,31,725	கூடுதல்	20,30,925
ஆரம்ப இருப்பு	3,100	முடிவு இருப்பு	3,900
ஆக கூடுதல்	20,34,825	ஆக கூடுதல்	20,34,825

குறிப்பு:

(அ) முன்வருட இலாபம்	
பங்கீடு பின்வருமாறு	ரூ.
காப்பு நிதி 20%	1,890
கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி 3%	283
கூட்டுறவு கல்விநிதி 2%	189
பங்கு ஈவு	3,770
மதிப்பூதியம்	940
பணியாளர் போனஸ்	1,248
பொது நல நிதி	950
மீதி காப்பு நிதிக்கு	180
மொத்தம்	9,450
(ஆ) சரக்கு இறுதி இருப்பு	8,125
(இ) சிப்பந்தி சாதல்வார் கொடுபட வேண்டியது	2,125
(ஈ) வட்டி கொடுபட வேண்டியது	15,438
(உ) வட்டி தவணை தவறாதது	23,375
(ஊ) தேய்மானம் தளவாடம் மீது	10%